



# புதுச்சேரி மாநில அரசிதழ்

## La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2022 லு	சூலை மீ	26 உ
No.	30 Poudouchéry	Mardi	26	Juillet	2022 (4 Sravana 1944)
No.	Puducherry	Tuesday	26th	July	2022

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
தொழில் நீதிமன்றத் தீர்ப்புகள்..	556	Sentence arbitral du travail de tribunal.	.. 556	Award of the Labour Court	.. 556
அரசு அறிவிக்கைகள்	.. 558	Notifications du Gouvernement	.. 558	Government Notifications	.. 558
ஒப்ப அறிவிப்பு	.. 569	Avis d' appel d' offres	.. 569	Tender Notice	. 569
ஆபத்தான நிறுவனங்கள்	.. 569	Etablissements dangereux	.. 569	Dangerous Establishments	.. 569
சாற்றறிக்கைகள்	.. 572	Annonces	.. 572	Announcements	.. 572

**BEFORE THE INDUSTRIAL TRIBUNAL-CUM-  
LABOUR COURT AT PUDUCHERRY**

*Present* : Thiru R. BHARANIDHARAN, M.L.,  
Presiding Officer.

*Monday, the 14th day of March 2022*

**I.D. (T) No. 15/2020  
in  
C.N.R. No. PYPY06-000036-2020**

The Secretary,  
HNG Thozhilalar Sangam (ULF),  
Thondamanatham,  
Puducherry.

.. Petitioner

*Versus*

The Managing Director,  
Mis. Hindustan National  
Glass Industries Limited,  
Sedarapet Main Road,  
Thondamanatham,  
Puducherry.

.. Respondent

This Industrial Dispute coming on this day before me for hearing, in the presence of Thiru L. Sathish, Counsel for the respondent and the petitioner called absent, upon perusing the records, this Court passed the following:

**AWARD**

This Industrial Dispute arises out of the reference made by the Government of Puducherry, *vide* G.O. Rt. No. 81/AIL/Lab./T/2020, dated 15-07-2020 of the Labour Department, Puducherry, to resolve the following dispute between the petitioner and the respondent, *viz.*:-

(i) Whether the dispute raised by the Union workmen represented by HNG Thozhilalar Sangam (ULF), Thondamanatham, Puducherry, against the management of M/s. Hindustan National Glass Industries Limited, Sedarapet Main Road, Thondamanatham, Puducherry, over non-payment of 20% bonus and *ex gratia* for an amount of ₹ 10,000 for the year 2018-2019 is justified or not? If justified, what relief the petitioner is entitled to?

(ii) To compute the relief if, any, awarded in terms of money if, it can be so computed?

2. Today, when the case came up for hearing. Respondent present. Petitioner not present. Petitioner continuously not present and claim statement was not filed. Hence, the reference is closed for non-prosecution by the petitioner side.

Written and pronounced by me in the open Court on this the 14th day of March, 2022.

**R. BHARANIDHARAN,**  
Presiding Officer,  
Industrial Tribunal-cum-Labour Court,  
Puducherry.

புதுச்சேரி அரசு

**இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை**

[அரசு ஆணை பலவகை எண் 28/இசநி./கோ.4/2022/246,  
புதுச்சேரி, நாள் 2022 (வர்பு சூலை மீ 06 உ.)]

**ஆணை**

புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், பாகூர் கொம்பியூன், மணமேடு, ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் அரசு ஆணை பலவகை எண் 04/இசநி./கோ.4/2017, நாள் 10-04-2017-ன் மூலம் அமைக்கப்பட்ட அறங்காவலர் வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், இவ்வறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

2. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட தேவஸ்தானத்தை நிர்வகிப்பதற்கு ஓர் புதிய அறங்காவலர் வாரியம் அமைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது என்று அரசால் கருதப்படுகிறது.

3. எனவே, 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 4-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், பாகூர் கொம்பியூன், மணமேடு, ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள ஐந்து நபர்களைக் கொண்ட ஓர் புதிய அறங்காவலர் வாரியத்தை அரசு உடனடியாக அமைக்கிறது.

திருவாளர்கள் :

- (1) கிருஷ்ணமூர்த்தி, த/பெ. சின்னசாமி, .. தலைவர்  
எண் 04, தெற்கு வீதி,  
மணமேடு, பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.
- (2) வைத்தியலிங்கம், த/பெ. கதிர்வேல், .. துணைத்  
எண் 01, மாரியம்மன் கோயில் வீதி, தலைவர்  
மணமேடு, பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.
- (3) சிவசங்கரன், .. செயலாளர்  
த/பெ. பாலசுப்ரமணியன்,  
எண் 01, நீலத் தொடடி வீதி,  
மணமேடு, பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.
- (4) ஜயனார், த/பெ. ரங்கநாதன், .. பொருளாளர்  
எண் 06, நெல்லிக்குப்பம் வீதி,  
மணமேடு, பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.
- (5) திருமதி செல்வி, க/பெ. குணசீலன், .. உறுப்பினர்  
எண் 03, பெரியார் வீதி,  
மணமேடுபேட்டை, பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.

4. புதிய அறங்காவலர் வாரியத்தினர் உடனடியாக திருக்கோயிலின் பொறுப்புக்களை அதன் அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் முந்தைய அறங்காவலர் வாரியத்தினரிடமிருந்து ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5. 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன்கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்குட்பட்டு அறங்காவலர் வாரியத்தினர் திருக்கோயிலை நிர்வகிக்கக் கடமைப்பட்டவர்களாவர். மேலும், நிர்வாகத்தினர் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(i) கோயிலுக்குச் சொந்தமான காலி மனைகள், கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கோயில் குளங்களை தூர்வாருதல்/சுத்தம் செய்தல் இவைகளை உள்ளடக்கிய ஓர் ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii) நன்கொடையாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபடுத்தல் வேண்டும்.

(iii) ஒவ்வொரு வருடத்திற்குமான உத்தேச வரவு, செலவு கணக்குகள் மார்ச் மாத காலத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

(iv) கோயில் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரித்தல் மற்றும் அக்கணக்கினை ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு மற்றும் கருவூலகத் துறை மூலம் தணிக்கை செய்தலை உறுதி செய்யவேண்டும்.

(v) அறங்காவலர் வாரியத்தினர் தங்களது கடமைகளையும், பொறுப்புகளையும் இந்து சமய ஆலய விதிகள், 1975-ன் பிரிவு 5-இன் படி செவ்வனே நிறைவேற்றுதல் வேண்டும்.

6. புதிய அறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் அரசு அவர்களை நீக்கினால் தவிர அல்லது தகுதி இழக்கச் செய்தால் தவிர அல்லது வாரிய உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுங்கால் அவர்களின் இராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டால் தவிர, வாரியம்/வாரிய உறுப்பினர்கள் பதவியில் இருப்பதாகக் கருதப்படும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

### அ. சிவசங்கரன்,

அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

புதுச்சேரி அரசு

## இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை

(அரசு ஆணை பலவகை எண் 30/இசநி/கோ.4/2022/250

நாள் 2022 (வர்பு கூலை மீ 06 உ.)

### ஆணை

புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், குயவர்பாளையம், அருள்மிகு வெள்ளந்தாங்கி ஐயனார், ஸ்ரீ குகப்பெருமான் திருக்கோயில், அரசு ஆணை பலவகை எண் 20/இசநி/கோ.4/2005-06, நாள் 29-07-2005-ன் மூலம் அமைக்கப்பட்ட அறங்காவலர் வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், இவ்வறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

2. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட திருக்கோயிலை நிர்வகிப்பதற்கு ஓர் புதிய அறங்காவலர் வாரியம் அமைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.

3. எனவே, 1972-ஆம் ஆண்டு புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 4-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், குயவர்பாளையம், அருள்மிகு வெள்ளந்தாங்கி ஐயனார், ஸ்ரீ குகப்பெருமான் திருக்கோயிலுக்கு கீழ்க்கண்ட ஐந்து நபர்களைக்கொண்ட ஓர் புதிய அறங்காவலர் வாரியத்தை அரசு உடனடியாக அமைக்கிறது.

திருவாளர்கள் :

- (1) அ. மணி, . . தலைவர்  
த/பெ. அப்பாவு,  
எண் 133, கோவிந்த நாயக்கர் வீதி,  
குயவர்பாளையம், புதுச்சேரி.
- (2) கோ. சுந்தரராஜ், . . துணைத்  
த/பெ. கோவிந்தராஜ், தலைவர்  
எண் 13-பி, பிள்ளையார் கோயில் வீதி,  
குயவர்பாளையம், புதுச்சேரி.
- (3) திருமதி லேகா, . . செயலாளர்  
க/பெ. வல்லவன்,  
எண் 30, பள்ளிவாசல் தெரு,  
உருளையன்பேட்டை, புதுச்சேரி.
- (4) க. குமரேசன், . . பொருளாளர்  
த/பெ. கனகராஜன்,  
எண் 27, பிள்ளையார் கோயில் தெரு,  
குயவர்பாளையம், புதுச்சேரி.
- (5) சி. முருகன், . . உறுப்பினர்  
த/பெ. சிதம்பரம்,  
எண் 17, நடுத்தெரு,  
புது சாரம், புதுச்சேரி.

4. புதிய அறங்காவலர் வாரியத்தினர் உடனடியாக திருக்கோயிலின் பொறுப்புகளை அதன் அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் பதவி விலகும் அறங்காவலர் குழுவிடம் இருந்து பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5. 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளுக்குட்பட்டு அறங்காவலர் வாரியத்தினர் திருக்கோயிலை நிர்வகிக்கக் கடமைப்பட்டவர்களாவர். மேலும், நிர்வாகத்தினர் கடைபிடிக்கவேண்டிய சில முக்கிய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(i) கோயிலுக்கு சொந்தமான காலி மனைகள், கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கோயில் குளங்களை தூர்வாருதல்/சுத்தம் செய்தல் இவைகளை உள்ளடக்கிய ஒரு ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii) நன்கொடையாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபடுத்தல் வேண்டும்.

(iii) ஒவ்வொரு வருடத்திற்குமான உத்தேச வரவு செலவு கணக்குகள் மார்ச் மாத காலத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

(iv) கோயில் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரித்தல் மற்றும் அக்கணக்கினை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கு மற்றும் கருவிலகத்துறை மூலம் தணிக்கை செய்தலை உறுதி செய்ய வேண்டும்.

(v) அறங்காவலர் வாரியத்தினர் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் இந்து சமய ஆலய விதிகள் 1975-ன் பிரிவு 5-இன் படி செவ்வனே நிறைவேற்றுதல் வேண்டும்.

6. அறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் அரசு அவர்களை நீக்கினால் தவிர அல்லது தகுதி இழக்கச் செய்தால் தவிர அல்லது வாரிய உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுங்கால் அவர்களின் இராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டால் தவிர, வாரியம்/வாரிய உறுப்பினர்கள் பதவியில் இருப்பதாகக் கருதப்படும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

#### அ. சிவசங்கரன்,

அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

புதுச்சேரி அரசு

### இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை

[அரசு ஆணை பலவகை எண் 31/இசுநி./கோ.4/2022/247,  
புதுச்சேரி, நாள் 2022 (வர்பு சூலை 17<sup>ம்</sup> 06 வ.)]

#### ஆணை

புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், பாகூர் கொம்பியூன், சேலியமேடு, அருள்மிகு செங்கமுநீர் மாரியம்மன் தேவஸ்தானம் அரசு ஆணை பலவகை எண் 36/இசுநி./கோ.4/2017, நாள் 31-01-2017-ன் மூலம் ஓர் அறங்காவலர் வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

2. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட தேவஸ்தானத்தை நிர்வகிப்பதற்கு ஓர் புதிய அறங்காவலர் வாரியம் அமைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது என்று அரசால் கருதப்படுகிறது.

3. எனவே, 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 4-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், பாகூர் கொம்பியூன், சேலியமேடு, அருள்மிகு செங்கமுநீர் மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள ஐந்து நபர்களைக் கொண்ட ஓர் புதிய அறங்காவலர் வாரியத்தை அரசு உடனடியாக அமைக்கிறது.

திருவாளர்கள் :

- (1) வெங்கடராமன், த/பெ. முத்துசாமி, . . தலைவர்  
எண் 04, ராஜா வீதி,  
சேலியமேடு, பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.
- (2) கார்த்திகேயன், த/பெ. சக்கரவர்த்தி, . . துணைத்  
எண் 26, டி.என். பாளையம் ரோடு, தலைவர்  
சேலியமேடு, பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.

(3) சீனுவாசன், த/பெ. வெங்கடராயலு, . . செயலாளர்  
எண் 09, ராஜா வீதி,  
சேலியமேடு, பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.

(4) சுந்தரமூர்த்தி, த/பெ. ராமசாமி, . . பொருளாளர்  
எண் 04, கிராமணி வீதி,  
சேலியமேடு, பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.

(5) திருமதி சுதந்திரா, க/பெ. ரகுராமன், . . உறுப்பினர்  
எண் 44, புதுத் தெரு,  
சேலியமேடுபேட்டை, பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.

4. புதிய அறங்காவலர் வாரியத்தினர் உடனடியாக திருக்கோயிலின் பொறுப்புகளை அதன் அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் முந்தைய அறங்காவலர் வாரியத்தினரிடமிருந்து ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5. 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன்கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்குட்பட்டு அறங்காவலர் வாரியத்தினர் திருக்கோயிலை நிர்வகிக்கக் கடமைப்பட்டவர்களாவர். மேலும், நிர்வாகத்தினர் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(i) கோயிலுக்குச் சொந்தமான காலி மனைகள், கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கோயில் குளங்களை தூர்வாருதல்/சுத்தம் செய்தல் இவைகளை உள்ளடக்கிய ஓர் ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii) நன்கொடையாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபடுதல் வேண்டும்.

(iii) ஒவ்வொரு வருடத்திற்குமான உத்தேச வரவு, செலவு கணக்குகள் மார்ச் மாத காலத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

(iv) கோயில் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரித்தல் மற்றும் அக்கணக்கினை ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு மற்றும் கருவிலகத்துறை மூலம் தணிக்கை செய்தலை உறுதி செய்யவேண்டும்.

(v) அறங்காவலர் வாரியத்தினர் தங்களது கடமைகளையும், பொறுப்புகளையும் இந்து சமய ஆலய விதிகள், 1975-ன் பிரிவு 5-இன் படி செவ்வனே நிறைவேற்றுதல் வேண்டும்.

6. புதிய அறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் அரசு அவர்களை நீக்கினால் தவிர அல்லது தகுதி இழக்கச் செய்தால் தவிர அல்லது வாரிய உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுங்கால் அவர்களின் இராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டால் தவிர, வாரியம்/வாரிய உறுப்பினர்கள் பதவியில் இருப்பதாகக் கருதப்படும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

#### அ. சிவசங்கரன்,

அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

புதுச்சேரி அரசு

**இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை**

[அரசு ஆணை பலவகை எண் 32/இசநி./கோ.4/2022/249,  
புதுச்சேரி, நாள் 2022 (வர்பு) சூலை 17<sup>ம்</sup> 06 உ.)]

ஆணை

புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், பாகூர் கொம்பியூன், அரங்கனூர், அருள்மிகு முத்தாலம்மன் மற்றும் எரமுடி ஐயனார் தேவஸ்தானம் அரசு ஆணை பலவகை எண் 58/இசநி./கோ.4/2017, நாள் 21-03-2017-ன் மூலம் ஓர் அறங்காவலர் வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

2. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட தேவஸ்தானத்தை நிர்வகிப்பதற்கு ஓர் புதிய அறங்காவலர் வாரியம் அமைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது என்று அரசால் கருதப்படுகிறது.

3. எனவே, 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 4-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், பாகூர் கொம்பியூன், அரங்கனூர், அருள்மிகு முத்தாலம்மன் மற்றும் எரமுடி ஐயனார் தேவஸ்தானத்திற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள ஐந்து நபர்களைக் கொண்ட ஓர் புதிய அறங்காவலர் வாரியத்தை அரசு உடனடியாக அமைக்கிறது.

திருவாளர்கள் :

- (1) திருஞானம், த/பெ. சபாபதி, . . தலைவர்  
எண் 24, மாரியம்மன் கோயில் வீதி,  
அரங்கனூர், பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.
- (2) ஆறுமுகம், த/பெ. ராமச்சந்திரன், . . துணைத்  
எண் 26, ஐயனார் கோயில் வீதி, தலைவர்  
அரங்கனூர், பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.
- (3) ரங்கநாதன், த/பெ. பக்தவத்சலம், . . செயலாளர்  
எண் 05, தாமரை குளம் வீதி,  
அரங்கனூர், பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.
- (4) சங்கர், த/பெ. சபாபதி, . . பொருளாளர்  
எண் 06, மெயின் ரோடு,  
அரங்கனூர், பாகூர் கொம்பியூன்,  
புதுச்சேரி.
- (5) திருமதி வத்சலா, . . உறுப்பினர்  
க/பெ. கிருஷ்ணமூர்த்தி,  
எண் 20, மாரியம்மன் கோயில் வீதி,  
அரங்கனூர்பேட்டை, சேலியமேடு,  
பாகூர் கொம்பியூன், புதுச்சேரி.

4. புதிய அறங்காவலர் வாரியத்தினர் உடனடியாக திருக்கோயிலின் பொறுப்புக்களை அதன் அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் முந்தைய அறங்காவலர் வாரியத்தினரிடமிருந்து ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5. 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன்கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்குட்பட்டு அறங்காவலர் வாரியத்தினர் திருக்கோயிலை நிர்வகிக்கக் கட்டமைப்பட்டவர்களாவர். மேலும், நிர்வாகத்தினர் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(i) கோயிலுக்குச் சொந்தமான காலி மனைகள், கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கோயில் குளங்களை தூர்வாருதல்/சுத்தம் செய்தல் இவைகளை உள்ளடக்கிய ஓர் ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii) நன்கொடையாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபடுதல் வேண்டும்.

(iii) ஒவ்வொரு வருடத்திற்குமான உத்தேச வரவு, செலவு கணக்குகள் மார்ச் மாத காலத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

(iv) கோயில் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரித்தல் மற்றும் அக்கணக்கினை ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு மற்றும் கருவிலகத் துறை மூலம் தணிக்கை செய்தலை உறுதி செய்யவேண்டும்.

(v) அறங்காவலர் வாரியத்தினர் தங்களது கடமைகளையும், பொறுப்புகளையும் இந்து சமய ஆலய விதிகள், 1975-ன் பிரிவு 5-இன் படி செவ்வனே நிறைவேற்றுதல் வேண்டும்.

6. புதிய அறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் அரசு அவர்களை நீக்கினால் தவிர அல்லது தகுதி இழக்கச் செய்தால் தவிர அல்லது வாரிய உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுங்கால் அவர்களின் இராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டால் தவிர, வாரியம்/வாரிய உறுப்பினர்கள் பதவியில் இருப்பதாகக் கருதப்படும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

**அ. சிவசங்கரன்,**

அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

புதுச்சேரி அரசு

**இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை**

[அரசு ஆணை பலவகை எண் 33/இசநி./கோ.4/2022/248,  
நாள் 2022 (வர்பு) சூலை 17<sup>ம்</sup> 06 உ.)]

ஆணை

புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், அரியாங்குப்பம் கொம்பியூன், திம்மநாயக்கன்பாளையம், அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை நிர்வகிக்கும் பொருட்டு, அரசு ஆணை பலவகை எண் 25/இசநி./கோ.4/2017, நாள் 15-09-2017-ன் மூலம் அமைக்கப்பட்ட அறங்காவலர் வாரியத்தால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இவ்வறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

2. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட திருக்கோயிலை நிர்வகிப்பதற்கு ஓர் புதிய அறங்காவலர் வாரியம் அமைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.

3. எனவே, 1972-ஆம் ஆண்டு புதுச்சேரி இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 4(1)-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், அரியாங்குப்பம் கொம்பியூன், தீம்மநாயக்கன்பாளையம், அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலுக்கு கீழ்க்கண்ட ஐந்து நபர்களைக்கொண்ட ஓர் புதிய அறங்காவலர் வாரியத்தை அரசு உடனடியாக அமைக்கிறது.

திருவாளர்கள் :

- (1) ரா. கிரீகரன் (எ) சுதந்திரநாதன், . . . தலைவர்  
த/பெ. ராமனுஜம்,  
எண் 58, படையாட்சி வீதி,  
தீம்மநாயக்கன்பாளையம்,  
புதுச்சேரி.
- (2) க. ராமசாமி, . . . துணைத்  
த/பெ. கனகசபை, . . . தலைவர்  
எண் 02, உடையார் வீதி,  
தீம்மநாயக்கன்பாளையம்,  
புதுச்சேரி.
- (3) தி. ஜானகிராமன், . . . செயலாளர்  
த/பெ. தியாகராஜன்,  
எண் 32, ரெட்டியார் தெரு,  
தீம்மநாயக்கன்பாளையம்,  
புதுச்சேரி.
- (4) இ. ஞானமூர்த்தி, . . . பொருளாளர்  
த/பெ. இராமானுஜம்,  
பாகூர் வீதி,  
தீம்மநாயக்கன்பாளையம்,  
புதுச்சேரி.
- (5) திருமதி கு. விஜயலட்சுமி, . . . உறுப்பினர்  
க/பெ. குமாரசெல்வன்,  
எண் 23, புதுநகர்  
தீம்மநாயக்கன்பாளையம்,  
புதுச்சேரி.

4. புதிய அறங்காவலர் வாரியம் உடனடியாக திருக்கோயில் நிர்வாகத்தை அதன் அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் முந்தைய அறங்காவலர் வாரியத்திடமிருந்து பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5. 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளுக்குட்பட்டு அறங்காவலர் வாரியத்தினர் கடைபிடிக்கவேண்டிய சில முக்கிய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

- (i) கோயிலுக்கு செந்தமான காலி மனைகள், கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கோயில் குளங்கள் தூர்வாருதல்/சுத்தம் செய்தல் இவைகளை உள்ளடக்கிய ஒரு ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii) நன்கொடையாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபடுத்த வேண்டும்.

(iii) ஒவ்வொரு வருடத்திற்குமான உத்தேச வரவு செலவு கணக்குகள் மார்ச் மாத காலத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

(iv) கோயில் வரவு, செலவு கணக்குகளை முறையாக பரமாரித்தல் மற்றும் அக்கணக்கினை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கு மற்றும் கருவலுத்துறை மூலம் தனிக்கை செய்தலை உறுதி செய்ய வேண்டும்.

(v) அறங்காவலர் வாரியத்தினர் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் இந்து சமய ஆலய விதிகள் 1975-ன் பிரிவு 5-இன் படி செவ்வனே நிறைவேற்றுதல் வேண்டும்.

6. அறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் அரசு அவர்களை நீக்கினால் தவிர அல்லது தகுதி இழக்கச் செய்தால் தவிர அல்லது வாரிய உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுங்கால் அவர்களின் இராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டால் தவிர, வாரியம்/வாரிய உறுப்பினர்கள் பதவியில் இருப்பதாகக் கருதப்படும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

**அ. சிவசங்கரன்,**

அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

புதுச்சேரி அரசு

**இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை**

(அரசு ஆணை பலவகை எண் 37/இசரி/கோ.3/2022/255

நாள் 2022 வர்பு சூலை 17<sup>ம்</sup> 07 உ.)

ஆணை

புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், வில்லியனூர் கொம்பியூன், பெருங்கனூர், அருள்மிகு ஸ்ரீ பொன்னுமாரியம்மன் மற்றும் மஞ்சினி கூத்து ஐயனார் தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் பொருட்டு, அரசு ஆணை பலவகை எண் 32/இசரி/கோ.3/2014, நாள் 20-11-2014-ன் மூலம் அமைக்கப்பட்ட அறங்காவலர் வாரியத்தால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இவ்வறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

2. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட தேவஸ்தானத்தை நிர்வகிப்பதற்கு வேறொரு புதிய அறங்காவலர் வாரியம் அமைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது என்று அரசால் கருதப்படுகிறது.

3. எனவே, 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 4-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், வில்லியனூர் கொம்பியூன், பெருங்கனூர், அருள்மிகு ஸ்ரீ பொன்னுமாரியம்மன் மற்றும் மஞ்சினி கூத்து ஐயனார் தேவஸ்தானத்திற்கு பின்வரும் ஐந்து நபர்களைக்கொண்ட ஓர் புதிய அறங்காவலர் வாரியத்தை அரசு உடனடியாக அமைக்கிறது.

திருவாளர்கள் :

- (1) பொ. அச்சுதன், . . தலைவர்  
த/பெ. பொன்னுசாமி,  
எண் 20, மெயின் ரோடு,  
தனத்துமேடு,  
வில்லியனூர் கொம்புன்,  
புதுச்சேரி-605 007.
- (2) பா. பாலு, . . துணைத்  
த/பெ. பாலகிருஷ்ணன், தலைவர்  
எண் 58, ஐயனார் கோயில் தெரு,  
பெருங்குளர்,  
வில்லியனூர் கொம்புன்,  
புதுச்சேரி-605 007.
- (3) திருமதி ல. பிரமிளா, . . செயலாளர்  
க/பெ. லட்சுமணன்,  
எண் 08, மாரியம்மன் கோயில் தெரு,  
தனத்துமேடு,  
வில்லியனூர் கொம்புன்,  
புதுச்சேரி-605 007.
- (4) கீ. ரவி, . . பொருளாளர்  
த/பெ. கிருஷ்ணமூர்த்தி  
எண் 06, பொன்னுமாரியம்மன்  
கோயில் தெரு, பெருங்குளர்,  
வில்லியனூர் கொம்புன்,  
புதுச்சேரி-605 007.
- (5) மா. பெரியாண்டவன், . . உறுப்பினர்  
த/பெ. மாயவன்,  
மெயின் ரோடு  
பெருங்குளர் பேட்,  
வில்லியனூர் கொம்புன்,  
புதுச்சேரி-605 007.

4. புதிய அறங்காவலர் வாரியம் உடனடியாக திருக்கோயில் நிர்வாகத்தை அதன் அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் முந்தைய அறங்காவலர் குழுவிடம் இருந்து பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5. 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளுக்குட்பட்டு அறங்காவலர் வாரியத்தினர் கடைபிடிக்கவேண்டிய சில முக்கிய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(i) கோயிலுக்கு செந்தமான் காலி மனைகள், கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கோயில் குளங்கள் தூர்வாருதல்/சுத்தம் செய்தல் இவைகளை உள்ளடக்கிய ஒரு ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii) நன்கொடையாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபடுத்தல் வேண்டும்.

(iii) ஒவ்வொரு வருடத்திற்குமான உத்தேச வரவு செலவு கணக்குகள் மார்ச் மாத காலத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

(iv) கோயில் வரவு, செலவு கணக்குகளை முறையாக பரமாரித்தல் மற்றும் அக்கணக்கினை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கு மற்றும் கருவூலத்துறை மூலம் தணிக்கை செய்தலை உறுதி செய்ய வேண்டும்.

(v) அறங்காவலர் வாரியத்தினர் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் இந்து சமய ஆலய விதிகள் 1975-ன் பிரிவு 5-இன் படி செவ்வனே நிறைவேற்றுதல் வேண்டும்.

6. அறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் அரசு அவர்களை நீக்கினால் தவிர அல்லது தகுதி இழக்கச் செய்தால் தவிர அல்லது வாரிய உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுங்கால் அவர்களின் இராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டால் தவிர, வாரியம்/வாரிய உறுப்பினர்கள் பதவியில் இருப்பதாகக் கருதப்படும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

**அ. சிவசங்கரன்,**

அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

புதுச்சேரி அரசு

**இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ய துறை**

[அரசு ஆணை பலவகை எண் 38/இசரி/கோ.3/2022/256,

நாள் 2022 வருப சூலை மீ 07 வ.]

ஆணை

புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், வில்லியனூர் கொம்புன், பொறையூர், அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் ஹரிஹரசுவாமி திருக்கோவிலை நிர்வகிக்கும் பொருட்டு, அரசு ஆணை பலவகை எண் 06/இசரி/கோ.2/2004, நாள் 28-01-2004, மூலம் ஓர் அறங்காவலர் வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

2. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட ஆலயத்தை நிர்வகிப்பதற்கு ஓர் புதிய அறங்காவலர் வாரியம் அமைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது என்று அரசால் கருதப்படுகிறது.

3. எனவே, 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 4-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், வில்லியனூர் கொம்புன், பொறையூர், அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் ஹரிஹரசுவாமி தேவஸ்தானத்திற்கு பின்வரும் ஐந்து நபர்களைக்கொண்ட ஓர் புதிய அறங்காவலர் வாரியத்தை அரசு உடனடியாக அமைக்கிறது.

திருவாளர்கள் :

- (1) வீ. இளங்கோவன், . . தலைவர்  
த/பெ. வீரப்பன்,  
எண் 05, மாரியம்மன் கோயில் வீதி,  
பொறையூர், வில்லியனூர் கொம்புன்,  
புதுச்சேரி.

- (2) வீ. தியாகராஜன், . . துணைத் தலைவர்  
த/பெ. வீரராகவன், தலைவர்  
விநாயகர் கோயில் தெரு,  
பொறையூர்,  
வில்லியனூர் கொம்புன்,  
புதுச்சேரி.
- (3) வே. சித்ரா புத்திரன், . . செயலாளர்  
த/பெ. வேலாயுதம், . . செயலாளர்  
மாரியம்மன் கோயில் வீதி,  
பொறையூர்,  
வில்லியனூர் கொம்புன்,  
புதுச்சேரி.
- (4) ரா. நாகராஜ், . . பொருளாளர்  
த/பெ. ராமலிங்கம், . . பொருளாளர்  
விநாயகர் கோயில் தெரு,  
பொறையூர்,  
வில்லியனூர் கொம்புன்,  
புதுச்சேரி.
- (5) திருமதி ச. ராஜகுமாரி, . . உறுப்பினர்  
க/பெ. சுந்தரராசு, . . உறுப்பினர்  
எண் 10, 5-ஆவது குறுக்குத் தெரு,  
பொறையூர்,  
வில்லியனூர் கொம்புன்,  
புதுச்சேரி.

4. புதிய அறங்காவலர் வாரியம் ஆலயத்தின் பொறுப்புக்களை அதன் அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் முந்தைய அறங்காவலர் வாரியத்திடமிருந்து உடனடியாக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5. 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளுக்கு அறங்காவலர் வாரியத்தினர் கடைபிடிக்கவேண்டிய சில முக்கிய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(i) கோயிலுக்கு செந்தமான காலி மனைகள், கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கோயில் குளங்கள் தூர்வாருதல்/சுத்தம் செய்தல் இவைகளை உள்ளடக்கிய ஒரு ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii) நன்கொடையாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபடுதல் வேண்டும்.

(iii) ஒவ்வொரு வருடத்திற்குமான உத்தேச வரவு செலவு கணக்குகள் மார்ச் மாத காலத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

(iv) கோயில் வரவு, செலவு கணக்குகளை முறையாக பரமாரித்தல் மற்றும் அக்கணக்கினை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கு மற்றும் கருவுலத்துறை மூலம் தணிக்கை செய்தலை உறுதி செய்ய வேண்டும்.

(V) அறங்காவலர் வாரித்தின் கடமைகளையும் பொறுப்புகளையும் இந்து சமய ஆலய விதிகள் 1975-ன் பிரிவு 5-இன் படி செவ்வனே நிறைவேற்றுவதல் வேண்டும்.

6. அறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் அரசு அவர்களை நீக்கினால் தவிர அல்லது தகுதி இழக்கச் செய்தால் தவிர அல்லது வாரிய உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுங்கால் அவர்களின் இராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டால் தவிர, வாரியம்/வாரிய உறுப்பினர்கள் பதவியில் இருப்பதாகக் கருதப்படும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

**அ. சிவசங்கரன்,**

அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

புதுச்சேரி அரசு

**இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை**

(அரசு ஆணை பலவகை எண் 39/இசநி./கோ.3/2022/257,  
புதுச்சேரி, நாள் 2022 (வர்பு கால மீ 07 ௨.)

ஆணை

புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், வில்லியனூர் கொம்புன், உறுவையாறு, அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் அரசு ஆணை பலவகை எண் 134/இசநி./கோ.3/2021, நாள் 29-07-2021-ன் மூலம் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி என்கிற நிலையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

2. ஆலயத்தை, மேலும் செம்மையாக நிர்வகிக்கும் பொருட்டு, இச்சிறப்பு அதிகாரிக்குப் பதிலாக மேற்கூறிய திருக்கோயிலுக்கு ஓர் புதிய அறங்காவலர் வாரியம் அமைத்து நிர்வகிப்பது இன்றியமையாததாகிறது என்று அரசால் கருதப்படுகிறது.

3. எனவே, 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 4-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், வில்லியனூர் கொம்புன், உறுவையாறு, அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய தேவஸ்தானத்திற்கு பின்வரும் ஐந்து நபர்களைக் கொண்ட ஓர் புதிய அறங்காவலர் வாரியத்தை அரசு உடனடியாக அமைக்கிறது:-

திருவாளர்கள் :

- (1) கே. மாணிக்கம், த/பெ. கேசவன், . . தலைவர்  
எண் 19, தெற்கு வீதி,  
உறுவையாறு,  
வில்லியனூர் கொம்புன்,  
புதுச்சேரி-605 110.
- (2) கோ. வீரமணி, . . துணைத் தலைவர்  
த/பெ. கோவிந்தசாமி, தலைவர்  
எண் 19, நான்காவது குறுக்கு வீதி,  
புதுநகர், உறுவையாறு,  
வில்லியனூர் கொம்புன்,  
புதுச்சேரி-605 110.



- (3) திருமதி ச. அன்பரசி, . . . செயலாளர்  
க/பெ. சுகானந்தம்,  
எண் 9/1, திரௌபதி அம்மன்  
கோயில் தெரு, உறுவையாறு,  
வில்லியனூர் கொம்பியூன்,  
புதுச்சேரி-605 110.
- (4) வே. ஆறுமுகம், த/பெ. வேலாயுதம், . . . பொருளாளர்  
எண் 01, நத்தமேடு வீதி,  
உறுவையாறு,  
வில்லியனூர் கொம்பியூன்,  
புதுச்சேரி-605 110.
- (5) செ. பெருமாள், த/பெ. செங்கேணி, . . . உறுப்பினர்  
முதல் குறுக்குத் தெரு,  
சாவித்திரி நகர், உறுவையாறு,  
வில்லியனூர் கொம்பியூன்,  
புதுச்சேரி-605 110.

4. புதிய அறங்காவலர் வாரியம் உடனடியாக திருக்கோயில் நிர்வாகத்தை அதன் அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் இதர ஆவனங்களுடன் பதவி விலகும் சிறப்பு அதிகாரியிடமிருந்து ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5. 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன்கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்குட்பட்டு, அறங்காவலர் வாரியத்தினர் திருக்கோயிலை நிர்வகிக்கக் கடமைப்பட்டவர்களாவர். மேலும், நிர்வாகத்தினர் கடைப்பிடிக்கவேண்டிய சில முக்கிய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(i) கோயிலுக்குச் சொந்தமான காலி மனைகள், கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கோயில் குளங்களை தூர்வாருதல்/சுத்தம் செய்தல் இவைகளை உள்ளடக்கிய ஓர் ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii) நன்கொடையாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபடுதல் வேண்டும்.

(iii) ஒவ்வொரு வருடத்திற்குமான உத்தேச வரவு, செலவு கணக்குகள் மார்ச் மாத காலத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

(iv) கோயில் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரித்தல் மற்றும் அக்கணக்கினை ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு மற்றும் கருவூலகத் துறை மூலம் தணிக்கை செய்தலை உறுதி செய்யவேண்டும்.

(v) அறங்காவலர் வாரியம் கடமைகளையும், பொறுப்புகளையும் இந்து சமய ஆலய விதிகள், 1975-ன் பிரிவு 5-இன் படி செவ்வனே நிறைவேற்றுதல் வேண்டும்.

6. புதிய அறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் அரசு அவர்களை நீக்கினால் தவிர அல்லது தகுதி இழக்கச் செய்தால் தவிர அல்லது வாரிய உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை

இராஜினாமா செய்யுங்கால் அவர்களின் இராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டால் தவிர, வாரியம்/வாரிய உறுப்பினர்கள் பதவியில் இருப்பதாகக் கருதப்படும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

**அ. சிவசங்கரன்,**

அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

GOVERNMENT OF PUDUCHERRY  
CHIEF SECRETARIAT (ANIMAL HUSBANDRY)

(G.O. Rt. No. 06/AH., Puducherry, dated 08th July 2022)

NOTIFICATION

In exercise of the powers conferred by sub-section (2) of section 32 of the Indian Veterinary Council Act, 1984 (Central Act 52 of 1984), the Lieutenant-Governor, Puducherry, is pleased to reconstitute the Pondicherry State Veterinary Council in the Union territory of Puducherry, consisting of the following Members.

(a) *Elected Members under section 32 (1) (a) of Indian Veterinary Council Act, 1984.*

1. Dr. V. Mouttou Vivek Srinivas,
2. Dr. R. Barathidasan,
3. Dr. K. Coumarane,
4. Dr. N. Devadevi.

(b) *Head of Veterinary Institution as ex-officio Member under section 32 (1) (b) of Indian Veterinary Council Act, 1984.*

Dr. V. Sejian, Dean,  
Rajiv Gandhi Institute of Veterinary Education  
and Research, Puducherry.

(c) *Three Members nominated by the State Government under section 32 (1) (c) of Indian Veterinary Council Act, 1984.*

- (1) Dr. K. Krishnamohan, Joint Director (Retd.),  
Department of Animal Husbandry and  
Animal Welfare, Puducherry.
- (2) Dr. A. Sudhakar, National Dairy Development  
Board (NDDDB), Gujarat.
- (3) Dr. M. Mohan, Veterinary Assistant Surgeon,  
Department of Animal Husbandry and  
Animal Welfare, Puducherry.

(d) *Director of Animal Husbandry and Animal Welfare as ex-officio Member under section 32 (1) (d) of Indian Veterinary Council Act, 1984.*

Dr. G. Latha Mangeshkar, Director of Animal  
Husbandry and Animal Welfare, Puducherry.

(e) *One Member nominated by the State Veterinary Association under section 32 (1) (e) of Indian Veterinary Council Act, 1984.*

Dr. M. Gopinath, Joint Director of Animal Husbandry and Animal Welfare, Karaikal.

(f) *Registrar of the State Veterinary Council as ex-officio Member under 32 (1) (f) of Indian Veterinary Council Act, 1984.*

Dr. M. Senthil Kumar, Joint Director, Department of Animal Husbandry and Animal Welfare, Puducherry.

(By order of the Lieutenant-Governor)

**SUNDARARAJAN. P,**  
Deputy Secretary to Government  
(Animal Husbandry).

GOVERNMENT OF PUDUCHERRY  
**CHIEF SECRETARIAT (AGRICULTURE)**

(G.O. Ms. No. 4/Ag., Puducherry, dated 12th July 2022)

NOTIFICATION

The notice of the voluntary retirement given under F.R.56 (k)(1) by Thiru S. Pethaperumal, Hydrogeologist, Office of the Hydrogeologist, State Ground Water Unit and Soil Conservation, Puducherry, is accepted.

2. Accordingly, he is admitted into voluntary retirement with effect from the afternoon of 31-08-2022.

(By order of the Lieutenant-Governor)

**SUNDARARAJAN. P,**  
Deputy Secretary to Government  
(Agriculture).

GOVERNMENT OF PUDUCHERRY  
**CHIEF SECRETARIAT (AGRICULTURE)**

(G.O. Ms. No. 5/Ag., Puducherry, dated 12th July 2022)

NOTIFICATION

Thiru P. Santhanakrishnan, Deputy Director of Agriculture, Office of the Additional Director of Agriculture (T&V), Puducherry, is admitted into retirement on superannuation with effect from the afternoon of 31-07-2022.

(By order)

**SUNDARARAJAN. P,**  
Deputy Secretary to Government  
(Agriculture).

GOVERNMENT OF PUDUCHERRY  
**HOME DEPARTMENT**

(G.O. Ms. No. 33, Puducherry, dated 12th July 2022)

NOTIFICATION

The Lieutenant-Governor, Puducherry, is pleased to declare 13th July, 2022 (Wednesday) as local Holiday to all the Government Offices/Undertakings and Educational Institutions in Karaikal region on account of "Mangani Festival" which was earlier declared as Restricted Holiday *vide* G.O. Ms. No. 79, dated 14-09-2021 of Home Department, Puducherry and *in lieu* thereof 16th July, 2022 (Saturday) will be a working day for Karaikal region.

2. This leave is Not covered under Negotiable Instruments Act, 1881.

(By order)

**M.V. HIRAN**  
Under Secretary to Government.

GOVERNMENT OF PUDUCHERRY  
**FINANCE DEPARTMENT**

(G.O. Ms. No. 31/FD/F2/A2/2022,  
Puducherry, dated 13th July 2022)

NOTIFICATION

On attaining the age of superannuation, Thiru S. Thandavarayan Mohanmani, Junior Accounts Officer, Directorate of Information and Publicity, Puducherry, is admitted into retirement on the afternoon of 31-07-2022.

(By order)

**K. GOVINDARAJAN,**  
Under Secretary to Government (Finance).

GOVERNMENT OF PUDUCHERRY  
**FINANCE DEPARTMENT**

(G.O. Ms. No. 32/FD/F2/A2/2022,  
Puducherry, dated 13th July 2022)

NOTIFICATION

On attaining the age of superannuation, Tmt. K. Rani, Junior Accounts Officer, Town and Country Planning Department, Puducherry, is admitted into retirement on the afternoon of 31-07-2022.

(By order)

**K. GOVINDARAJAN,**  
Under Secretary to Government (Finance).

GOVERNMENT OF PUDUCHERRY  
FINANCE DEPARTMENT

(G.O. Ms. No. 33/FD/F2/A2/2022,  
Puducherry, dated 13th July 2022)

NOTIFICATION

On attaining the age of superannuation, Thiru G. Venguidessane, Junior Accounts Officer, Port Department, Puducherry, is admitted into retirement on the afternoon of 31-07-2022.

(By order)

**K. GOVINDARAJAN,**  
Under Secretary to Government (Finance).

GOVERNMENT OF PUDUCHERRY  
FINANCE DEPARTMENT

(G.O. Ms. No. 34/FD/F2/A2/2022,  
Puducherry, dated 13th July 2022)

NOTIFICATION

On attaining the age of superannuation, Thiru N. Duraisamy, Junior Accounts Officer, Directorate of Rural Development, Puducherry, is admitted into retirement on the afternoon of 31-07-2022.

(By order)

**K. GOVINDARAJAN,**  
Under Secretary to Government (Finance).

GOVERNMENT OF PUDUCHERRY  
DIRECTORATE OF SCHOOL EDUCATION  
(SECRETARIAT WING)

(G.O. Ms. No. 14, Puducherry, dated 13th July 2022)

NOTIFICATION

On attaining the age of superannuation, the following Vice-Principals are admitted into retirement with effect from the afternoon of 31-07-2022.

Sl. No.	Name of the Vice-Principal	Name of the Institution
(1)	(2)	(3)
1	Tmt. A. Ally	Government Higher Secondary School, Thirunallar, Karaikal.
2	Tmt. P.M. Sheela	V.N. Purushothaman Government Higher Secondary School, Mahe.

(By order)

**F.P. VERBINA JAYARAJ,**  
Under Secretary to Government  
(School Education).

GOVERNMENT OF PUDUCHERRY  
CHIEF SECRETARIAT  
(HIGHER AND TECHNICAL EDUCATION)

(G.O. Ms. No. 16, Puducherry, dated 13th July 2022)

NOTIFICATION

The Lieutenant-Governor, Puducherry, is pleased to constitute the Centralised Admission Committee (CENTAC) as indicated below for the admission of candidates to various higher education courses and related works in Government of Puducherry for the academic year 2022-2023;

- (1) The Secretary to Government (Education) . . Chairman
- (2) The Secretary to Government (Health) . . Vice-Chairman.
- (3) Director of Higher and Technical Education, Government of Puducherry. . . Member
- (4) Director of Health and Family Welfare Services, Government of Puducherry. . . Member
- (5) Director of School Education, Government of Puducherry. . . Member
- (6) Joint/Deputy/Under Secretary to Government (Higher and Technical Education). . . Member
- (7) Joint/Deputy/Under Secretary to Government (Health). . . Member
- (8) Coordinator (Admission), CENTAC. . . Member
- (9) Convenor, CENTAC . . Member-Secretary.

2. The Lieutenant-Governor, Puducherry, is also pleased to designate the following Officers as Coordinator (Admission) and Convenor of the Centralised Admission Committee (CENTAC) for the academic year 2022-2023 as mentioned below:

- (1) Thiru P.T. Rudra Goud, Director of Higher and Technical Education, Puducherry. Coordinator (Admission), CENTAC, Puducherry.
- (2) Professor G. Sivaradje, Registrar, Puducherry Technological University, Puducherry. Convenor, CENTAC, Puducherry.

3. The CENTAC shall notify the Information Brochure 2022-2023 prescribing the eligibility criteria and procedures for admission of candidates to various Lateral Entry, Full time/Part-time Postgraduate, Under Graduate and Diploma Courses. The CENTAC will also carry out counselling for the seats earmarked to Puducherry Union Territory by the Government of India in various Government Institutions all over India and also for seats earmarked in Institutions within Puducherry Union Territory. For the remaining courses, the concerned Admission Authority/Committee as mentioned in the Order No. 0004/DHTE/Tech./T3/2019-2020, dated 11-03-2020 of the Directorate of Higher and Technical Education, Puducherry, shall admit the students as per the guidelines specified therein.

4. The Chairman, Centralised Admission Committee (CENTAC) shall call the Head of any College or Subject Experts to the CENTAC meetings as special invitees, on need basis.

5. The term of Centralised Admission Committee (CENTAC) shall ordinarily be up to the completion of admission process for the academic year 2022-2023. Notwithstanding this, the CENTAC shall continue till such time a new Committee is constituted.

(By order of the Lieutenant-Governor)

**M.V. HIRAN,**  
Under Secretary to Government  
(Higher and Technical Education).

GOVERNMENT OF PUDUCHERRY  
**CHIEF SECRETARIAT (WORKS)**

(G.O. Ms. No. 66, Puducherry, dated 14th July 2022)

NOTIFICATION

On attaining the age of superannuation, Thiru S. Sridhar, Assistant Engineer, presently holding the post of Executive Engineer on current duty charge basis, Special Buildings Division-II, Public Works Department, Puducherry, is admitted into retirement on the afternoon of 31-07-2022.

(By order)

**P. EJOUMALE,**  
Under Secretary to Government (Works).

GOVERNMENT OF PUDUCHERRY  
**PLANNING AND RESEARCH DEPARTMENT**

(G.O. Ms. No. 01, Puducherry, dated 20th July 2022)

ORDER

The notice of voluntary retirement given under rule 48 of Central Civil Services (Pension) Rules, 1972 by Thiru G. Santhamurthy, Director (Planning), Department

of Planning and Research, Puducherry, is accepted by the Appointing Authority, *i.e.*, the Administrator and he is therefore, admitted into voluntary retirement with effect from the afternoon of 22nd July 2022.

(By order of the Lieutenant-Governor)

**PRASHANT GOYAL,**  
Development Commissioner-*cum*-  
Principal Secretary to Government (Planning).

GOVERNMENT OF PUDUCHERRY

**CHIEF SECRETARIAT**

**(HIGHER AND TECHNICAL EDUCATION)**

(G.O. Ms. No. 18, Puducherry, dated 21st July 2022)

NOTIFICATION

The Lieutenant-Governor, Puducherry, is pleased to notify the conversion/upgradation of the existing Women's Polytechnic College, Puducherry, into Women's Engineering College (Conversion of Diploma level into Degree level) as approved by All India Council for Technical Education (AICTE) *vide* approval No. Southern/1-1096896624/2022/EOA, dated 10-07-2022 and to start the Degree level courses as approved by All India Council for Technical Education (AICTE), New Delhi from the academic year 2022-23, with the following courses.

Sl. No. (1)	Name of the Under Graduation courses (2)	Intake of students (3)
1	B.Tech. (Architectural Assistantship)	60
2	B.Tech. (Computer Science and Engineering)	60
3	B.Tech. (Electrical and Electronics Engineering)	60
4	B.Tech. (Electronics and Communication Engineering)	60

To start B.Com., Degree level course from the academic year 2022-23 with an annual intake of 60 students, after obtaining approval from the Affiliating University (Pondicherry University).

(By order of the Lieutenant-Governor)

**M.V. HIRAN,**  
Under Secretary to Government  
(Higher and Technical Education).